



2.1.1 இபாதத் செய்யத் தயாராகுவோம்

- ❖ இபாதத் என்பது அடிபணிதல், வணங்குதல் என்பதைக் குறிக்கும்.
- ❖ ஒரு முஸ்லிம் இபாதத்துக்காகத் தனது உள்ளத்தையும், உடலையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- ❖ உடல்ரீதியாகத் தயாராவதில் வழு முக்கியமான ஒரு செயற்பாடாகும்.
- ❖ வழுவின் பர்ளுகளையும், ஸுன்னத்துக்களையும் பிரித்தறிந்து கொள்ளவேண்டும்.
- ❖ வழுவின் முப்திலாத்களையும், மக்ரூஹ்களையும் தெரிந்து, அவற்றைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
- ❖ வழுச் செய்யும் முறையை அறிந்து, அதனைச் சரியாக நிறைவேற்றப் பழகுதல் வேண்டும்.

இஸ்லாம் மனிதனை நேர்வழிப்படுத்த வந்த மார்க்கமாகும். மனிதனின் முழு வாழ்க்கைக்கும் அது வழிகாட்டுகிறது. எனவே, மனிதனின் முழு வாழ்வும் “இபாதத்” ஆக அமைய வேண்டும் என அது எதிர்பார்க்கின்றது.

இது பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றது.

“மனிதர்களையும், ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை.” (51:56)

“வணங்குதல்” என்பதை அறபியில் “இபாதத்” என்பர். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து நடவடிக்கைகளும்

அல் குர்ஆனினதும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது ஸுன்னாவினதும் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதையே “இபாதத்” என்ற பதம் குறித்து நிற்கிறது. முஸ்லிம் ஒருவர் அவரது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இந்த அடிப்படையில் மேற்கொள்ளும் போது அது இபாதத்தாக மாறுகிறது.

இஸ்லாம், “ஈமான்” “இபாதத்” ஆகிய இரண்டும் உள்ளடங்கிய மார்க்கமாகும். அது ஐந்து தூண்களில் எழுந்து நிற்கும் கட்டடத்தைப் போன்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவகப்படுத்தினார்கள். அந்தத் தூண்கள் பின்வருமாறு:

1. அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் வேறு எவரும், எப்பொருளும் கிடையாது. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என மனதால் நம்பி சாட்சி பகர்தல்.
2. தொழுகையை நிலைநாட்டல்.
3. ஸகாத் கொடுத்தல்.
4. றமழான் மாதத்தில் நோன்பு நோற்றல்.
5. (அல்லாஹ்வின் வீட்டை) ஹஜ்ஜு செய்தல்.

இவற்றைக் குறையின்றி கடைப்பிடிப்பதோடு, வாழ்க்கையின் ஏனைய அம்சங்களையும் அல்குர்ஆன், அல் ஹதீஸ் அடிப்படையில் மேற்கொள்ளும் போதுதான் ஒருவன் உண்மை முஸ்லிமாகச் செயல்படுவான். அத்தோடு அவனது வாழ்வும் இபாதத்தாக ஆகிவிடுகிறது.

அந்தவகையில், இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகையை நிறைவேற்றுவதற்கான முன்னாயத்தங்கள் பற்றிச் சிறிது நோக்குவோம்.

தொழுகை நிறைவேற பல ஷர்த்துக்கள் (நிபந்தனைகள்) உள்ளன. அவற்றில் வழி செய்வது முக்கியமானதாகும். அல் குர்ஆனிலும், ஸுன்னாவிலும் அது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதை அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“ஈமான் கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகிவிட்டால் உங்களது முகங்களையும், முழங்கை வரையிலான உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள். உங்களது தலைகளையும் மஸ்ஹ் செய்து கொள்ளுங்கள். உங்களது கால்களைக் கணுக்கால் வரையும் கழுவிக்கொள்ளுங்கள்” (ஸூரதுல் மாஇதா 05:06)

எனவே, தொழுகையை நிறைவேற்றுவோர் வுழு எனும் முன்னாயத்தம் செய்துகொள்வது கடமையாகும். வுழு சிறப்புமிக்க ஒரு அமல் என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளன.

“ஒரு அடியான் வுழுவிற்காக தனது உறுப்புகளைக் கழுவும் போது அவனது உறுப்பிலிருந்து கடைசி நீர்த்துளி வடிவதற்கிடையில் அவ்வறுப்புக்களால் நிகழ்ந்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பையும் கழுவி முடியும் போது பாவங்களிலிருந்து அவர் தூய்மையடைகிறார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

(நூல்: முவத்தா).

“நிச்சயமாக வுழுவின் காரணமாக எனது உம்மத்தினர் மறுமையில் - முகம், கை, கால்கள் பிரகாசமிக்கவர்களாக - (“ஹூரன் முஹஜ்ஜலீன்”) என அழைக்கப்படுவார்கள். (புகாரி, முஸ்னத் அஹ்மத்)

இத்துணை சிறப்புமிக்க வுழுவை அதன் பர்ளு, ஷர்த்துக்களைப் பேணி மேற்கொள்ளும் போதுதான், வுழு பூரணமடையும்; தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:

“உங்களில் ஒருவர் வுழு செய்து கொள்ளும் வரை உங்களது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

வுழுவின் பர்ளுகள்

1. நிய்யத் - (மனதில் நிர்ணயம் செய்தல்.)
2. முகம் கழுவுதல். (நெற்றியில் தலை முடி முளைக்கும் இடத்திலிருந்து தொண்டைக் குழி வரை உயரத்தாலும், வலது காதிலிருந்து இடது காது வரை அகலத்தாலும் கழுவ வேண்டும்).

3. முழங்கை உட்பட இரு கைகளையும் கழுவுதல்.
4. தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்தல்.
5. கரண்டை உட்பட இரு கால்களையும் கழுவுதல்.
6. ஒழுங்கு முறையைக் கையாளுதல்.

வுழுவின் ஸுன்னத்துக்கள்

1. வுழுவை ஆரம்பிக்கும் போது “பிஸ்மில்லாஹ்” கூறி ஆரம்பித்தல்.
2. தூக்கத்தில் இருந்து எழுந்தவர் (பாத்திரத்தினுள் கையை நுழைக்க முன்னர்) இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிக் கொள்ளுதல்.
3. பல் துலக்குதல். மிஸ்வாக் செய்தல்.
4. வாய் கொப்பளித்தல்.
5. நாசிக்குத் தண்ணீர் செலுத்தலும், அதனை வெளியேற்றுதலும்.
6. அடர்ந்த தாடியைக் குடைந்து கழுவுதல்.
7. ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவுதல்.
8. இரு காதுகளையும் வெளிப்புறம், உட்புறம் உட்பட மஸ்ஹு செய்தல்.
9. கை, கால் விரல்களின் இடைவெளிகள் நனையுமாறு உறுப்புக்களைத் தேய்த்துக் கழுவுதல்.
10. வலது புறத்திலிருந்து ஆரம்பித்தல்.
11. உறுப்புக்களை முழுமையாகக் கழுவுதல்.

12. தலையை மஸ்ஹு செய்யும் போது முன் பக்கமாக ஆரம்பித்து தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.
13. வுழ்ச் செய்து முடிந்த பின் வுழுவின் துஆவை ஓதுதல்.

வுழுவின் மக்ரூஹ்கள் (தவிர்க்கப்படவேண்டியவை):

1. நஜிஸான இடத்தில் வுழ்ச் செய்தல்.
2. உறுப்புக்களை மூன்று முறையை விடவும் அதிகமாகக் கழுவுதல்.
3. தண்ணீரை வீண் விரயம் செய்தல்.
4. வுழுவின் ஸுன்னத்துக்களைப் புறக்கணித்தல்.

வுழுவைப் பாதிக்கும் விடயங்கள்

பின்வரும் விடயங்களில் ஏதாவதொன்று நடைபெற்றால் வுழு முறிந்துவிடும் ஆதலால் மீண்டும் வுழ்ச் செய்து கொள்ளல் வேண்டும்.

1. முன் பின் துவாரத்திலிருந்து ஏதாவது வெளியேறுதல்.
2. சமர்ந்த இருப்பின்றி அயர்ந்து தூங்குதல்.
3. வெட்கத்தலத்தைத் திரையின்றி தொடுதல்.
4. மயக்கம், பைத்தியம், போதை முதலிய காரணங்களால் புத்தி நீங்குதல்.
5. இஸ்லாத்தை விட்டு நீங்குதல்.
6. திருமணம் செய்ய ஆகுமான பெண்ணை அல்லது ஆணைத் திரையின்றி தொடுதல்.

வுழுச் செய்யும் முறை

முன்னர் குறிப்பிட்ட பர்ளுகள், ஸுன்னத்துக்களை முறையாகச் செய்யும் போதுதான் வுழு பூரணமடையும். மேலே நாம் படித்த வுழுவின் பர்ளுகள், ஸுன்னத்துக்களைப் பேணிப் பின்வரும் ஒழுங்கில் வுழுச் செய்து கொள்ள முயற்சிப்போம்.

- (1) “பிஸ்மில்லாஹ்” என்று சொல்லி இரு மணிக்கட்டுகளையும் மூன்று முறை கழுவுதல்.
- (2) மூன்று முறை வாய் கொப்பளித்தல்.
- (3) மூன்று முறை நாசிக்கு நீர் செலுத்தி வெளியேற்றுதல்.
- (4) நெற்றியில் முடி முளைக்கும் இடத்திலிருந்து தொண்டைக் குழி வரையில் மேலிருந்து கீழாகவும், அகலத்தால் இரு காதுகள் வரையும் உள்ளடங்கியதாக மூன்று தடவைகள் நிய்யத்துடன் முகம் கழுவுதல்.
- (5) வலது கையை முழங்கை வரை தண்ணீரை ஊற்றி மூன்று முறை கழுவுதல்.
- (6) இடது கையை முழங்கை வரை தண்ணீரை ஊற்றி மூன்று முறை கழுவுதல்.
- (7) தலை முழுவதையும் மஸ்ஹ் செய்து கொள்ளல்.
- (8) இரு காதுகளையும் முழுமையாக மஸ்ஹ் செய்து கொள்ளல்.
- (9) இரு கால்களையும் கரண்டைக் கால் உட்படக் கழுவுதல்.
- (10) வுழுவின் துஆவை ஓதிக்கொள்ளுதல்.

இந்த ஒழுங்கில் வுழுச் செய்தால் அதன் பர்ளுகளையும், ஸுன்னத்துக்களையும் பேணிப் பூரணமாக வுழுச் செய்தவர்களாகலாம். அல்லாஹ் இதற்கான நிரப்பமான கூலிகளையும் தருவான்.

பயிற்சிகள்

சுருக்கமான வீடை தருக

1. 'இபாதத்' என்பதன் பொருள் யாது?
2. வுழுவின் சிறப்பைக் கூறும் ஒரு ஹதீஸைத் தருக.
3. வுழுவின் பர்ளுகளில் நான்கைத் தருக.
4. வுழுவின் ஸுன்னத்துக்களில் ஏழைத் தருக.
5. வுழுவை முறிக்கும் விடயங்களைப் பட்டியல்படுத்துக.
6. வுழு செய்யும் முறையை ஒழுங்காக எழுதுக.

02 செயற்பாடு:-

மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து வுழு செய்வதற்கு வழிப்படுத்தி புள்ளியிடவும்.

2:1:2 தயம்மும் செய்வோம்

- ◆ தயம்மும் என்பது வழுவிற்கும், கடமையான குளிப்புக்கும் பகரமாக செய்யும் அமலாகும்.
- ◆ தயம்மும் செய்யும் முறைகளை விளங்கி செயல்படுவோம்.
- ◆ தயம்முமை முறிக்கும் சில காரியங்கள் உண்டு.

தொழுகைக்கான முன்னாயத்தங்களில் முக்கியமானது வழுச் செய்தல் ஆகும். இதனை முன்னைய பாடத்தில் கற்றுக் கொண்டீர்கள். அதேபோன்று வழுவுக்கு அல்லது கடமையான குளிப்புக்குப் பகரமாக தயம்மும் என்றொரு முறையும் உண்டு. தயம்மும் என்பது, தண்ணீரில்லாத போது அல்லது தண்ணீரை உபயோகிப்பதனால் நோய் உண்டாகலாம், அல்லது நோய் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்படும் போது அல்லது உள்ள நீரைப் பயன்படுத்தினால் அத்தியாவசியத் தேவைக்கு நீர் போதாமற் போகும் என்ற நிலையில் மண்ணைப் பயன்படுத்தி முகத்தையும், இரு கைகளையும் கையால் தடவிக்கொள்வதையே குறித்து நிற்கிறது.

அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது: “நீங்கள் நோயாளியாகவோ, பிரயாணியாகவோ இருக்கும் போது மலம் கழித்தாலோ, பெண்களைத் தீண்டினாலோ துப்புரவாக வேண்டிய சந்தர்ப்பத்தில் நீரைப் பெற்றுக்கொள்ளவில்லையானால், நல்ல மண்ணைக் கொண்டு உங்களின் முகங்களையும், கைகளையும் தடவிக்கொள்ளுங்கள்”.

(அல்-குர்ஆன் 4:43)

மிகவும் சிரமப்பட்டுத் தண்ணீரைத் தேடி அலைந்து கிடைக்கப் பெறாதவரும், நோயின் காரணமாகத் தண்ணீரைப் பயன்படுத்துவதால் பேராபத்து விளையும் என்ற நிலையிலிருப்போரும் “தயம்மும்” செய்ய அனுமதிக்கப்பட்டோராவர்.

எனவே, தண்ணீர் இல்லையென்ற காரணத்தை வைத்து ஒரு முஸ்லிம் தொழாமலோ, சுத்தம் செய்யாமலோ இருக்க முடியாது. மண்ணைப் பயன்படுத்தியாவது தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் தயம்மும் செய்யும் முறையை நோக்குவோம்.

தயம்மும் செய்யும் முறை

நிய்யத்தை மனதில் இருத்திக்கொண்டு “பிஸ்மில்லாஹ்” கூறியவராக இரு கைகளையும் மண்ணில் அழுத்த வேண்டும். பின் இரு உள்ளங் கைகளையும் புறங்கைப் பக்கமாகத் தட்டி முகத்தை மஸ்ஹ் செய்ய வேண்டும். பின்பு இரு கைகளையும் மண்ணில் அழுத்தி, இரு கைகளையும் முழங்கை வரை மஸ்ஹ் செய்ய வேண்டும்.

தயம்மும் செய்து கொள்பவர் ஒவ்வொரு பர்ழான தொழுகைக்கும் புதிதாகத் தயம்மும் செய்து கொள்ள வேண்டும். ஆனால், ஒரு முறை செய்த தயம்முமில் பல ஸுன்னத்துத் தொழுகைகளைத் தொழலாம்.

தயம்முமை முறிப்பவைகள்

1. வழுவை முறிக்கும் காரியங்கள் அனைத்தும் தயம்முமையும் முறிக்கும்.
2. தண்ணீரின்றித் தயம்மும் செய்து குறிப்பிட்ட தொழுகையைத் தொழுவதற்கு முன் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளல்.
3. நோயின் காரணமாகத் தயம்மும் செய்து தொழுவதற்கு முன் அந்த நோய் குணமடைதல்.

மேற்சொன்ன விடயங்களைக் கடைப்பிடித்துத் தயம்மும் செய்து வணக்கங்களை விட்டு விடாது நிறைவேற்ற முயற்சிப்போமாக.

பயிற்சிகள்

சுருக்கமான விடை தருக.

- (1) “தயம்மும்” என்றால் என்ன?
 - (2) “தயம்மும்” செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுக.
 - (3) “தயம்மும்” பற்றிக் கூறும் அல்குர்ஆன் வசனம் ஒன்றை எழுதுக.
 - (4) “தயம்மும்” செல்லுபடியற்றதாகும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டுக.
 - (5) “தயம்மும்” செய்யும் முறையை ஒழுங்குமுறையாக எழுதுக.
- (02) செயற்பாடு.

ஆசிரியரின் உதவியுடன் மாணவர்கள் தனித்தனியாகத் தயம்மும் செய்துகாட்டல்.

2.1.3 குளித்துச் சுத்தமாக இருப்போம்

- ❖ ஒரு முஸ்லிமின் அனைத்து நடவடிக்கைகளும் இபாதத் ஆகும்.
- ❖ சுத்தமாக இருப்பது ஒரு முஸ்லிமின் இன்றியமையாத பண்பாகும்.
- ❖ சுத்தம் செய்வதன் வழிமுறையான குளிப்பு இரு வகைப்படுகின்றது.
- ❖ குளித்து அழகாக இருப்பது அல்லாஹ்வும், ரஸூலும் விரும்புகின்ற நல்ல பண்பாகும்.
- ❖ வீண் விரயம் தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.

ஒரு முஸ்லிம் அல் குர் ஆன் , ஸுன்னாவுக்கு முரணாகாத வகையில் அல்லாஹ்வுக்காகச் செய்யும் அனைத்தும் இபாதத்தாகக் கணிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு முஸ்லிம் குளிப்பதும் இபாதத்தாகவே மாறும். தொழுகை ஓர் இபாதத். அது சுத்தமான நிலையில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான சுத்திகரிப்பு முறைகளுள் குளித்தலும் ஒன்றாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் குளிப்பு இரண்டு வகைப்படும்.

1. கடமையான குளிப்பு.
2. ஸுன்னத்தான குளிப்பு.

கடமையான குளிப்பு பருவமடைந்தவர்கள் சார்ந்தது. அது பற்றி அடுத்த வகுப்புகளில் படிப்பீர்கள். இப்பாடத்தில் ஸுன்னத்தான குளிப்புக்களில் முக்கியமானவற்றை நோக்குவோம்.

1. ஜுமுஆவுக்கான குளிப்பு.

வெள்ளிக்கிழமைகளில் குளித்துவிட்டு மஸ்ஜிதுக்குச் செல்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியாகும். குளித்துக் கொள்ள வேண்டும். ஆனால், குளிப்பதை நோக்கமாகக் கொண்டு தொழுகைக்குச் செல்வதில் பொடுபோக்காக நடந்துகொள்ளக் கூடாது. அதான் சொல்வதற்கு முன்னரே மஸ்ஜிதுக்குச் சென்று விடக்கூடியவாறு முன்கூட்டியே குளித்துக்கொள்ள வேண்டும்.

2. ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்ளல்.

ஒரு ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்வது ஸுன்னத் ஆகும். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

3. பெருநாள் குளிப்பு

இரு பெருநாள் தினங்களிலும் ஸஹாபாக்கள் குளித்துவிட்டுத் தொழுகைக்குச் சென்றுள்ளார்கள். இது ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடும் சந்தர்ப்பமென்பதால் குளித்துச் சுத்தமான நிலையில் அங்கு செல்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியாகும்.

4. ஹஜ் உம்ராவுக்காகக் குளித்தல்

ஹஜ், உம்ரா கடமைகளுக்குச் செல்வோர் இஹ்ராம் கட்டுவதற்கு முன் குளித்துக் கொள்வது ஸுன்னத்தாகும்.

5. அன்றாடம் சுத்தத்துக்காகக் குளித்தல்

ஒரு மனிதன் அன்றாடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தொழுவதற்காக மஸ்ஜித்துக்குச் சென்றால் பக்கத்தில் இருப்பவருக்கு துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காகவும், குளித்துச் சுத்தமாக இருந்துகொள்வதும் விரும்பத்தக்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திய செயலாகும். குளித்துச் சுத்தமாயிருப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

குளிக்கும் போது தண்ணீரை விரயம் செய்யக்கூடாது. வீண்விரயம் செய்வதை அல்லாஹ் ஹரமாக்கியுள்ளான். ஷைத்தானின் சகோதரர்கள் எனவும் கண்டித்துள்ளான்.

إِنَّ الْبَدْرَيْنِ كَأَنَّهُمَا إِخْوَانُ الشَّيْطَانِ

“நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவர்.”

எனவே, மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வுக்காகக் குளித்துச் சுத்தமாகி அவனது அன்புக்குரியவர்களாக மாறிக்கொள்வோம்.

பயிற்சிகள்

இடை வெளிகளை நிரப்புக

- (1) குளிப்பு, என இரு வகைப்படும்.
- (2) எந்தச் செயற்பாடும் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப்படும் போது அது ஆகிவிடுகிறது.
- (3) சுத்தம் செய்யும் வழிமுறைகளில் உடம் ஒன்றாகும்.
- (4) வீண் விரயம் செய்பவர்கள் இன் சகோதரர்களாவர்.

2.2.1 தொழுகையைப் பேணுவோம்

- ❖ தொழுகை முஸ்லிம்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமையாகும்.
- ❖ அது நிறையக் கூலிகளையும், நன்மைகளையும் பெற்றுத்தரக்கூடிய அமலாகும்.
- ❖ அமல்களில் பர்ளு, ஸுன்னத்து, நபில் எனப் பல படித்தரங்கள் உண்டு.
- ❖ ஐமாஅத்தாகவும், ஐமாஅத் இன்றியும் தொழக்கூடிய ஸுன்னத் தொழுகைகள் உண்டு.

“அஸ்ஸலாத்” என்ற அரபுப் பதம் தொழுகை என வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும். “மு.:மின்களே! தொழுகையை நிலைநாட்டுங்கள்; நிச்சயமாக தொழுகை மு.:மின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.” (அல்குர்ஆன் 4:103) இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. “இஸ்லாம் ஐந்து தூண்களைக் கொண்டமைக்கப்பட்டுள்ளது. ஷஹாதத் கலிமாவை மொழிதல், தொழுகையை நிலை நிறுத்தல், ஸகாத் கொடுத்தல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், ஹஜ்ஜு செய்தல்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி)

தொழுகை மனிதனின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் உரையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது. மறுமையில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தரவல்லது. மானக்கேடான மற்றும் பாவமான செயல்களை விட்டும் தடுக்கின்றது. தொழுகை சிறு பாவங்களை அழிக்கிறது. எனவே, இவ்வளவு சிறப்புமிக்க இவ்வணக்கத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதில் பொடுபோக்காய் இருப்பது நயவஞ்சகத்தை உண்டுபண்ணும். அதனை மனமுரண்டாக விடுவன் மிகப்பெரிய குற்றவாளியாவான்.

தொழுகையை; பர்ளானவை, ஸுன்னத்தானவை, ந.பிலானவை என முன்று வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.

ஐவேளைத் தொழுகைகளான ஞஹர், அஸ்ர், ம.ரிப், இஷா, பஜர் ஆகியன பர்ளானவையாகும் (இதில் ஜுமுஆவும் அடங்கும்). அடுத்து ஜனாஸாத் தொழுகையும் பர்ளாத் தொழுகையாகும். எனினும், அது பர்ளாகியாபா எனப்படுகின்றது. இவ்வாறே ஸுன்னத்தான தொழுகைகளையும் இரண்டாக வகைப்படுத்தலாம்.

ஸுன்னத் தொழுகையின் வகைகள்


- 1) ஸுன்னத் முஅக்கதா (கட்டாயப்படுத்தப்பட்ட ஸுன்னத்துக்கள்).
- 2) ஸுன்னத் கைரு முஅக்கதா (கட்டாயப்படுத்தப்படாத ஸுன்னத்துக்கள்).

வித்ர், பஜ்ரின் முன்னைய ஸுன்னத், ஞஹருக்கு முன்னும் பின்னுமான இவ்விரண்டு ரக்ஆத்துக்கள். ம.ரிப் இஷா தொழுகைகளுக்குப் பின் இவ்விரண்டு ரக்ஆத்துக்கள், இரு பெருநாள் தொழுகைகள், இரு கிரகணத் தொழுகைகள், மழை வேண்டித் தொழும் தொழுகை என்பன முதலாவது வகைக்குள் அடங்கும்.

தஹிய்யதுல் மஸ்ஜித், அஸ்ர் ம.ரிப் தொழுகைகளுக்கு முன் இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகைகள், வுழூ எடுத்ததும் தொழும் ஸுன்னத், ஞஹா, தராவீஹ், கியாமுல்லைல் என்பன இரண்டாவது வகைக்குள் அடங்கும்.

முன்றாவது வகையான “நபில்” தொழுகை என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஸுன்னத்தான வகைக்குள் அடங்காத இரவு, பகல் வேளைகளில் தொழும் பொதுவான தொழுகைகளாகும்.

அஸ்ஸலாத் (தொழுகை)



தொழுகையானது ஐமாஅத்தாகத் தொழக்கூடியவை, தனித்துத் தொழக் கூடியவை என்ற இரண்டு அமைப்புகளில் பிரித்து நோக்கப்படுகின்றது. பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவுப்படுத்துகின்றது.

ஐமாஅத்தாகத் தொழக் கூடியவை	தனித்துத் தொழக் கூடியவை
(1) ஐவேளை பர்ளான தொழுகை. (2) ஜுமுஆத் தொழுகை. (3) ஈதல் பித்ர், ஈதல்அழ்ஹா. (4) கிரகணத் தொழுகைகள். (5) தராவீஹ் தொழுகை. (6) மழைதேடித் தொழும் தொழுகை. (7) ஜனாஸாத் தொழுகை. (8) ரமழான் மாத வித்ர் தொழுகை.	(1) ராதிபான ஸுன்னத்துக்கள். (2) வித்ர். (3) கியாமுல்லைல். (4) தஹிய்யத்துல் மஸ்ஜித். (5) வுழுவின் பின் தொழும் சுன்னத். (6) ளுஹா. (7) ஸலாத்துல் இஸ்திஹாரா. (8) ஸலாத்துல் ஹாஜா.

மேற்சொன்ன முறைகளில் தொழுகைகளை இனங்கண்டு, அவற்றைச் சரியாகப் பேணுவதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்போம்.

நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில அரபுப் பதங்களுக்கான விளக்கங்களைத் தெரிந்துகொள்வோம்

- (1) பர்ளு ஜன் :- ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமை
- (2) பர்ளு கியாயா :- எல்லோர் மீதும் கடமை, ஆனால் சிலர் செய்தால் கடமை நீங்கிவிடும்.
- (3) ஜனாஸாத் தொழுகை :- மரணித்தவருக்காக உயிருடன் இருப்பவர்கள் செய்ய வேண்டிய கடமையான தொழுகை
- (4) ராதிபான ஸுன்னத்துக்கள் :- ஐவேளை தொழுகைக்கு முன்னாலும், பின்னாலும் தொழ வேண்டிய தொழுகைகள்.

- (5) தஹிய்யத்துல்மஸ்ஜித் :- மஸ்ஜிதுக்குள் நுழைந்ததும் உட்காரு முன் தொழும் இரண்டு ரக் அத்துக்கள்.
- (6) ஞஹா :- சூரியன் உதித்து அரைமணி நேரத்திலிருந்து சூரியன் உச்சியை அடைவதற்கு முன்னுள்ள நேரப் பகுதியில் தொழும் தொழுகை.
- (7) தராவீஹ் :- றமழான் மாதத்தில் இஷாவுக்கும், சுப்ஹுக்கும் இடையில் தொழும் ஸுன்னத்துத் தொழுகை.
- (8) ஸலாத்துல்இஸ்திஹாரா :- ஒரு விடயத்தைச் செய்ய நாடும் போது அதை நல்லதாக்கித்தருமாறு அல்லாஹ்விடம் கேட்டுத் தொழும் தொழுகை.
- (9) ஸலாத்துல் ஹாஜா :- முக்கியமான தேவைகள் ஏற்படும் போது அதனை நிறைவேற்றித் தருமாறு அல்லாஹ்விடம் கேட்டுத் தொழும் தொழுகை.

பயிற்சிகள்

பின்வரும் இரு தொகுதிகளையும் பொருத்துக:

- (1) ஞஹர் தொழுகை. (அ) பர்ள் கிபாயா.
(2) ஞஹாத் தொழுகை. (ஆ) நஃபில்.
(3) ஜனாஸாத் தொழுகை. (இ) ஸுன்னத்முஅக்கதா.
(4) இஸ்திஹாரத் தொழுகை. (ஈ) பர்ள் ஐன்.
(5) வித்ருத் தொழுகை. (உ) கைரு முஅக்கதா.

செயற்பாடு:

பர்ளான ஐந்து வேளைத் தொழுகைகளுக்கு முன், பின் தொழும் ஸுன்னத்துத் தொழுகைகளின் ரக்ஆத்துக்களை முஅக்கதா, கைரு முஅக்கதா அடிப்படையில் வேறாக்கி அட்டவணைப்படுத்துக.

தொழுகை	முன்ஸுன்னத் ரக்ஆத்துக்கள்		பின்ஸுன்னத் ரக்ஆத்துக்கள்	
	முஅக்கதா	கைரு முஅக்கதா	முஅக்கதா	கைரு முஅக்கதா
ஸுப்ஹு பஜ்ரு				
ஞஹர்				
அஸர்				
மஃரிப்				
இஷா				

2.3.1 தொழுகையின் பரளான ஓதல்களை அறிவோம்

- தொழுகை முக்கியமானதோர் இபாதத் ஆகும்.
- தொழுகையின் பர்ளுகளைத் தவறாது செய்தல் வேண்டும்.
- தொழுகையின் பர்ளுகளை ஒழுங்குமுறையாகச் செய்தல் வேண்டும்.
- தொழுகையின் பர்ளுகளில் ஏதேனுமொன்றை மறதியாகவோ, வேண்டுமென்றோ விட்டால் தொழுகை நிறைவேறாது.

தொழுகை முஃமினின் வாழ்விலும், இஸ்லாத்தின், இபாதத்களிலும் முதன்மையானதாகும். மறுமையில் இது பற்றியே முதலில் விசாரிக்கப்படும். அதனை ஒழுங்காக நிறைவேற்றுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதனால் தொழுகையிலுள்ள பர்ளுகள், ஸுன்னத்துக்கள், முப்திலாதுகள், என்பவற்றை அறிந்து செயற்படுத்த வேண்டும். அப்போதுதான் தொழுகை பூரணமடையும். பர்ளுகள் விடுபடும் போது தொழுகை பாதிலாகிவிடும். இவ்வாறான பர்ளுகளில் பல செயற்பாடுகளும், சில ஓதல்களும் அடங்கியுள்ளன. ஆறாம் தரத்தில் பர்ளான செயற்பாடுகளைக் கற்றுள்ளீர்கள். இந்த வகுப்பில் தொழுகையில் ஓதவேண்டிய பர்ளான ஓதல்களை அறிந்து கொள்வோம்.

முதலில் தொழுகைக்கான வரைவிலக்கணத்தை நோக்குவோம். தொழுகை என்பது, தக்பீருடன் ஆரம்பித்து ஸலாத்துடன் முடிவடைகின்ற சில குறிப்பிட்ட அசைவுகளையும், ஓதல்களையும் கொண்டமைந்ததோர் செயற்பாடு எனலாம்.

தொழுகையை ஆரம்பிப்பதற்காக **اللَّهُ أَكْبَرُ** (அல்லாஹு அக்பர்) என்று ஆரம்ப தக்பீர் சொல்வது முதலாவது பர்ளாகும். இதனை மொழியாது தொழுதால் அந்தத் தொழுகை செல்லுபடியற்றதாகிவிடும். அடுத்து ஸுரதுல் பாதிஹா ஓதுவதாகும். ஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் ஓதுவதை மஃமூம்கள் மௌனமாக செவிமடுக்க வேண்டும். இமாம் ஓதி முடிந்ததும் மஃமூம்கள் “ஆமீன்” சொல்ல வேண்டும். பின்னர் பாத்திஹா ஸுராவை ஓத வேண்டும். இந்த ஸுராவை ஓதாது தொழுதால் தொழுகை செல்லுபடியற்றதாகிவிடும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ
 مُلِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ
 عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

தொழுகையிலுள்ள அடுத்த பர்ளான ஓதல் கடைசி அத்தனிய்யாத்
 ஓதுவதாகும். அதனைக் கட்டாயம் ஓத வேண்டும்.

النَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
 السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ . أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ
 اللَّهِ،

இதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
 மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். அதற்காகப் பின்வரும் ஸலவாத்தை
 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்குக் கற்றுத்
 தந்துள்ளார்கள்.

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ
 حَمِيدٌ مَجِيدٌ . اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ
 إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ .

அதற்கடுத்துள்ள பர்ளான ஓதல், முதலாவது ஸலாம் சொல்வதாகும்.

(السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ)

மேற்சொன்ன ஓதல்களில் எந்தவொன்றும் மறதியாகவோ, வேண்டுமென்றோ
 விடுபடாது தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவற்றில் ஏதாவது
 விடுபடுமானால் தொழுகை நிறைவேறாது. எனவே, அவற்றை
 மனனமிட்டு ஓதி தொழுகையின் பூரண நன்மைகளைப் பெற்றுக்கொள்ள
 முயற்சிப்போமாக!

செயற்பாடு

- (1) ஸூரத்துல் பாத்திஹாவை மனனமிட்டு, பிழையின்றி ஓதிக்காட்டுக.
- (2) தொழுகையில் ஓதவேண்டிய பர்ளான ஸலவாத்தை ஓதுக.
- (3) கடைசி அத்தனிய்யாத்தைக் கூறுக.
- (4) தொழுகையின் பர்ளான ஓதல்களை வரிசைக்கிரமமாகத் தொகுத்துக்
 கூறுக.

2.3.2 தொழுகையின் ஸுன்னத்துக்களைப் பேணுவோம்

- தொழுகையின் ஓதல்கள் செயற்பாடுகள் அனைத்தும் பர்ளு, ஸுன்னத் என வகைப்படுத்தப்படுகின்றன.
- அனைத்தையும் சரியாகச் செய்யும் போதுதான் தொழுகை பூரணமடையும்.
- தொழுகையோடு சம்பந்தப்பட்ட தஸ்பீஹ், துஆக்கள் முதலியவைகளை மனனமிட்டுக் கொள்ள வேண்டும்.
- பர்ளுகளில் ஏற்படும் குறைபாடுகளை ஸுன்னத்துக்கள் நிவர்த்தி செய்கின்றன.

தொழுகைக்கு பர்ளுகள் இருப்பது போலவே ஸுன்னத்துக்களும் இருக்கின்றன. அவற்றிற் சில ஓதல்களாகவும், மற்றும் சில செயல்களாகவும் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு நோக்கலாம்.

தொழுகையின் ஸுன்னத்துக்கள்

(1) தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்

பின்வரும் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்துவது ஸுன்னத்தாகும்.

- இஹ்ராம் தக்பீரின் போது
- ருகூஉக்குச் செல்லும் போது
- ருகூவில் இருந்து நிமிரும் போது
- முன்றாவது ரக்அத்துக்காக எழுந்து தக்பீர் கட்டும் போது.



(2) தக்பீரின் போது இடது கை மீது வலது கையை வைத்தல்



(3) துஆவுல் இப்திதாஹ் ஓதுதல்

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ
السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفاً وَمَا أَنَا مِنَ
الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي،
وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ،
لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ
الْمُسْلِمِينَ.

மொழிபெயர்ப்பு

வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி எனது முகத்தைத் திருப்பிவிட்டேன். சத்தியத்தைச் சார்ந்தவனாகவும், முற்றிலும் கட்டுப்பட்டவனாகவும் இருக்கிறேன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் அல்லன். நிச்சயமாக எனது தொழுகையும், எனது வணக்கங்களும் எனது வாழ்வும், மரணமும் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இவ்வாறுதான் ஏவப்பட்டுள்ளேன். நான் கட்டுப்பட்டோரில் ஒருவனாவேன்.

4. அமைதியாக சத்தம் வெளிவராமல் (أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ) என ஒதிக் கொள்ளல்.
5. பிஸ்மிலுடன் ஸுரதுல் பாத்திஹாவை ஒதி முடித்ததும் “ஆமீன்” கூறுதல்.
6. முதலிரு ரக்அத்களிலும் ஸுரதுல் பாதிஹாவை ஒதிமுடித்த பின் சிறிய ஸுரா ஒன்றையோ அல்லது சில அல்குர்ஆன் வசனங்களையோ ஒதுதல்.
7. ருகூஉக்குச் செல்லும் போது اللَّهُ أَكْبَرُ என தக்பீர் கூறல்.
8. ருகூஉக்கு உரிய முறையில் குனிதல்.



9. ருகூஉக்குரிய “தஸ்பீஹ்”களை سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ என்று மூன்று முறை ஒதுதல் (மகத்துவமிக்க எனது இறைவன்தாய்மையானவன்)
10. ருகூஉவிலிருந்து இ.திதாலுக்கு நிமிரும் போது سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ எனக் கூறல்
11. இரு கைகளையும் சோணைக் காது வரை உயர்த்துதல்



12. இ.:திதாலுக்குரிய துஆவை ஓதுதல்

رَبَّنَا لَكَ الْحَمْدُ مِثْلَ مِلْءِ السَّمَوَاتِ وَمِثْلَ الْأَرْضِ
وَمِثْلَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ


எமது இரட்சகனே! எல்லாப் புகழும் உனக்கே. வானங்கள் நிரம்பிய, பூமி நிரம்பிய, அதற்குப் பின் நீ நாடிய அனைத்தும் நிரம்பிய புகழ் அனைத்தும் உனக்கே உரியன.

பஜ்ருடைய கடைசி ரக்அத்தின் இ.:திதாலில் குனூத் ஓதுவதும் ஸுன்னத் ஆகும். மறந்தால் ஸஜ்தா ஸஹ்வு செய்யவேண்டும்.

13 தக்பீர் கூறி ஸுஜுது செய்தல்

ஸுஜுதுக்குச் செல்லும்போது பின்வரும் உறுப்புக்கள் நிலத்தில் படும் போதுதான் ஸுஜுது பூரணமடையும். அவையாவன:

மூக்கு, நெற்றி, இரு உள்ளங்கைகள், முழங்கால்கள், கால்விரல்களின் அடிப்பகுதிகள்



(14) ஸுஜுதுக்குரிய தஸ்பீஹ் ஓதுதல். سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى

மிகவும் உயர்வான எனது இரட்சகன். அவனது புகழைக் கொண்டு துய்மையாகிவிட்டான்.

(15) தக்பீர் கூறி இரண்டு ஸுஜுதுகளுக்கிடையில் இருத்தல்.



- (16) அதில் ஓதவேண்டிய துஆவை ஓதுதல்.
அந்த துஆவும் அதன் பொருளும் பின்வருமாறு:

رَبِّ اغْفِرْ لِي، وَاذْهَبْ عَنِّي، وَاجْبُرْ لِي وَارْزُقْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي،

எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளித்து அருள்புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்குப் பாக்கியங்களை அளிப்பாயாக! எனக்கு நேர்வழி காட்டி ஈடேற்றம் தருவாயாக!

- (17) அடுத்த ரக்அத்தின் நிலைக்கு வரும் போது முந்திய ரக்அத்தின் கடைசி ஸுஜூதிலிருந்து நிமிர்ந்து, சற்று உட்கார்ந்து தக்பீர் கூறி நிலைக்கு வருதல்.



- (18) முதலாவது அத்தஹிய்யாத்துக்காக உட்காருதல்.

(இரு கால்களையும் மடித்து, இடது கால் பாதத்தின் மேல் அமர்ந்து வலது கால் பாதத்தை நிலத்தில் நாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்) இந்த அத்தஹிய்யாத்தில் உட்கார் மறந்துவிட்டால் தொழுகையின் முடிவில் ஸஜதா ஸஹ்வு செய்யவேண்டும்.

- (19) அத்தஹிய்யாத்தில் கலிமா விரலை உயர்த்துதல்.



- (20) முதலாவது அத்தஹிய்யாத்து ஓதுதல்.

الْحَيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ . أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ
اللَّهِ، اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ

(21) இறுதி அத்தஹியாத்தில் ஸலாம் கொடுக்க முன் ஸுன்னத்தான துஆ ஓதுதல்

உதாரணமாக:

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
فَاعْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَأَرْحَمَنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ،

(22) இரண்டாம் ஸலாம் கொடுத்தல்.

இது வரை சுட்டிக்காட்டிய ஸுன்னத்தான செயற்பாடுகளையும், ஓதல் களையும் விடாமல் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் இரண்டாவது கடமையான இந்தத் தொழுகையை முழுமையாகச் செய்வதையே அல்லாஹ்வும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விரும்புகின்றனர்.

பயிற்சிகள்

1. சுருக்க விடை தருக

- (I) தொழுகையில் கைகளை உயர்த்த வேண்டிய சந்தர்ப்பங்கள் யாவை?
 - (II) துஆஉல் இப்திதாஹ் எப்போது ஓதப்படும்.
 - (III) ஸுஜுதின் போது நிலத்தில் பட வேண்டிய உறுப்புக்கள் யாவை?
2. பின்வரும் சந்தர்ப்பங்களில் ஓதப்படவேண்டியவற்றை அறியவில் எழுதுக.
- (1) ருகூஉ.
 - (2) ஸுஜுது.
 - (3) இஃதிதால்.

2.4.1 ஸுன்னத்தான நோன்புகளை நோற்போம்

- ✧ பர்ளான நோன்பை நோற்பவன் கடமையை நிறைவேற்றிய வனாகிறான்.
- ✧ ஸுன்னத்தான நோன்புகள் மூலம் அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறான்.
- ✧ ஸுன்னத்தான நோன்புகளின் சிறப்புக்களை அறிந்து அவற்றை நோற்கப் பழகிக்கொள்கிறான்.
- ✧ நோன்பு பிடிக்கத் தடுக்கப்பட்ட நாட்களை அறிந்து அந்நாட்களில் நோன்பு பிடிக்காது விட வேண்டும்.
- ✧ பர்ளான அமல்களில் ஏற்படும் குறைபாடுகள் ஸுன்னத்தான அமல்கள் மூலமே நிரப்பப்படுகின்றன.

அல்லாஹ் முஸ்லிம்கள் மீது நோன்பைக் கடமையாக்கி உள்ளான். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் நான்காவதாகும். நோன்பின் சிறப்புக்கள், பர்ளுகள், ஷர்த்துக்கள் பற்றி முன்னைய வகுப்பில் படித்துள்ளோம். இங்கு ஸுன்னத்தான நோன்புகள் பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் கற்றுக்கொள்வோம்.

பர்ளான நோன்புகளைப் போன்று பல ஸுன்னத்தான நோன்புகளும் உள்ளன. இவற்றைக் காலம் அறிந்து கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் பணிக்கிறது. இந்த நோன்புகள் பல நன்மைகளை உணர்த்துகின்றன. முன்னைய நபிமார்கள் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். “நோன்புகளிற் சிறந்தது நபி தாவுத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பாகும். அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பவராக இருந்தார்” என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஸுன்னத்தான நோன்புகளின் மூலம் எமது விருப்பு, வெறுப்புக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் விருப்பங்களுக்கேற்ப வாழ்வதற்கு நோன்பு எம்மைப் பயிற்றுவிக்கின்றது. கெட்ட உணர்வுகள், ஆசைகள் என்பவற்றைக் கட்டுப்படுத்துகிறது. பாவங்கள் மன்னிக்கப்படக் காரணமாகின்றது. எமது செயல்களுக்குப் புத்துயிர் அளிக்கப்படுகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு திங்களிலும், வியாழனிலும் நோன்பு

நோற்று வந்தார்கள். ஸுன்னத்தான நோன்புகளில் பல சிறப்புக்கள் காணப்படுகின்றன. ரமழான் நோன்பின் பின்னர் நோற்கப்படுகின்ற மிகவும் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். அவ்வாறே அரபா உடைய நோன்பு எமது முந்திய, பிந்திய வருடப் பாவங்களை போக்கிவிடுகின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமனாகும் என்ற பொருள்பட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, ஸுன்னத்தான நோன்புகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவோம். நாம் அல்லாஹ்வின் பேரருளுக்கு உரியவர்களாவோம்.

ஸுன்னத்தான நோன்புகள்.

வார நாட்கள்	மாத நாட்கள்	வருடங்கள்
திங்கள். வியாழன்.	அய்யாமுல் பீழ் பிறை 13.14.15. அய்யாமுஸ்குத் பிறை 28 29 30.	1. ஷவ்வால் மாதம் ஆறு நோன்புகள். 2. முஹர்ரம் மாதம் 9ம் 10ம் நாட்கள் (தாஸுஆ, ஆசூரா) 3. ஹஜ்கடமையில் ஈடுபடாதோருக்கு துல் ஹஜ் மாதம் 9ம் நாள் அரபா நோன்பு. 4. சங்கையான 4 மாதங்கள் 5. துல் ஹஜ் முதல் எட்டு நாட்கள்

நோன்பு நோற்கும்படி கட்டளையிட்ட இஸ்லாம், சில நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துமுள்ளது. இவ்விலக்கப்பட்ட நாட்களில் நோன்பு நோற்பது ஹராமாகும். அவற்றை அறிந்து அத்தினங்களில் நோன்பு நோற்பதைத் தவிர்த்து கொள்வது எம் மீதுள்ள கடமையாகும். அவையாவன:

1. யவ்முஷ் ஷக் :- ரமழான் தலைப்பிறை உறுதி செய்யப் படாத சந்தேகத்துக்குரிய நாள்.
2. ஈதுல் பித்ர் :- நோன்புப் பெருநாள்
3. ஈதுல் அழ்ஹா :- ஹஜ்ஜுப் பெருநாள்
4. அய்யாமுத் தஷ்ரீக் :- துல்ஹஜ் பிறை 11,12,13 ஆகிய நாட்கள்.

பயிற்சிகள்

பின்வரும் கூற்றுக்கள் சரியாயின் (✓) எனவும் பிழையாயின் (✗) எனவும் அடையாளமிடுக.

1. பர்ளான நோன்புகளைப் போன்றே ஸுன்னத்தான நோன்புகளும் உள்ளன. ()
2. அரபா நோன்பு துல்ஹஜ் பிறை 9 இல் நோற்பதாகும். ()
3. இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்பது ஹராமாகும். ()
4. ரமழானுக்குப் பின்னரான சிறப்பான நோன்பு முஹர்ரம் ஆகும். ()
5. அய்யாமுத் தஷ்ரீக் என்பது ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15 ஆகிய நாட்களாகும். ()

2.5 ஹஜ்ஜை நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்

- ❖ ஹஜ் கட்டாயக் கடமைகளில் ஒன்று.
- ❖ ஹஜ்ஜில் பல சிறப்பியல்புகள் காணப்படுகின்றன.
- ❖ ஹஜ் ஜூடன; தொடர்பான முக்கிய தலங்கள் உள்ளன.

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளுள் இறுதியானது ஹஜ்ஜாகும். முஸ்லிமான், பருவ வயதை அடைந்த, புத்தியுள்ள, சுதந்திரமான, போதியளவு பணமும், பிரயாண வசதியுமுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இது கடமையாகும். வசதிகள் இருந்தும் இதனை நிறைவேற்றாதவர் பாவியாவார். வசதியுடையோர் வாழ்நாளில் ஒரு தடவையேனும் ஹஜ் செய்வது அவசியமாகும்.

“யார் அங்கு (மக்கா) யாத்திரை செல்லச் சக்தியுடையோராக இருக்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வுக்காக அங்கு சென்று அவ்வாலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும்” என்று அல்குர்ஆன் (3:97) கூறுகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

“மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆகவே, நீங்கள் ஹஜ் செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்கள்.

“ஹஜ் செய்ய வசதியிருந்தும் அதை நிறைவேற்றாதவன் யஹூதியாகவோ, நஸாராவாகவோ மரணிக்கட்டும்” (பைஹகி, திர்மிதி) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். துல்-ஹஜ் மாதம் 08ம் நாள் முதல் தொடரான சில தினங்களில் மக்காவிலுள்ள கஃபாவைத் தவிர்ப் செய்தல், ஸபா, மர்வாவுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுதல், அறபா மைதானத்தில் தரித்தல் முதலான சில வழிபாடுகளை நிறைவேற்றுகின்ற நிகழ்வே ஹஜ்ஜாகும்.

உண்மையில் இவ்வணக்கம் இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம், அவர்களின் மனைவி ஹாஜர் அலைஹஸ்ஸலாம், மகன் இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் ஆகியோரின் வாழ்வில் இடம் பெற்ற நிகழ்வுகளை ஞாபகமுட்டுவதாகவே அமைந்துள்ளது. மறுமையில் இடம் பெறும் மஹ்ஷர் நிகழ்வுகளையும் இது நினைவுபடுத்துவதாக உள்ளது.

ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் மக்காவில் கூடுகிறார்கள். தங்களுக்கிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையையும், ஏற்றத்தாழ்வில்லாத நிலையையும் உலகறியச் செய்யும் வகையில் இபாதாத் செய்கிறார்கள். இஹ்ராம் உடையோடும் பண்போடும் அல்லாஹ்வுக்காகத் தம்மை அர்ப்பணிக்கின்றார்கள். “லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்” என்ற தல்பியாவை உரத்துக் கூறி, மொழி, இன, நிற, பிரதேச வேறுபாடுகளை மறந்து, எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகளே என்ற நிலையை வெளிப்படுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்து உற்றார், உறவினர், உலக ஆசைகள் அனைத்தையும் மறந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதன் மூலம், அவர்கள் தமது உள்ளத்தில் இறையச்சத்தையும், இறையன்பையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம் தாம் செய்த பாவங்களை அழித்துக் கொள்வதோடு, இனிமேல் பாவங்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிப்பாட்டோடு தமது சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றார்கள்.

‘ஹஜ்’ உடலாலும், பொருளாலும் செய்யப்படுகின்ற ஒரு வணக்கமாகும் (இது முஸ்லிம்களின் சர்வதேச மாநாடாகவும் கருதப்படுகின்றது). ஹஜ்ஜை சரிவர நிறைவேற்றுபவர் ஈருலக பயனையும் பெற்றுக்கொள்கிறார். நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உலகில் வறுமையையோ, இழிவையோ கொடுக்கமாட்டான். “ஹஜ் செய்தவர் வறுமையால் பீடிக்கப்படமாட்டார்” (நஸாயி) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவ்வாறே ஹஜ்ஜின் மறுமைப் பயணப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

“எவர் உரிய முறையில் ஹஜ்ஜ் கடமையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அன்று பிறந்த குழந்தையைப் போன்று ஆகிவிடுகின்றார்” (புஹாரி) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

“மேலும் ஹஜ்ஜுக்காகச் செலவு செய்வது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதைப் போன்றதாகும். அதில் செலவு செய்யும் ஒரு திர்ஹம் 700 திர்ஹங்களைச் செலவு செய்த நன்மைகளை ஈட்டித் தரும்.” (தபரானி) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்;


இவ்வாறே “ஹாஜிகளும் உம்றாச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனை அழைத்தால் அவர்களுக்குப் பதில் அளிக்கின்றான். அவர்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கேட்டால் மன்னித்துவிடுகின்றான்” (இப்னு மாஜா) என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹஜ்ஜின் முக்கிய தலங்கள்

1. **மீக்காத்** :- ஹாஜிகள் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து இஹ்ராம் உடையை அணிந்து கொள்ளும் குறிக்கப்பட்ட இடம் மீக்காத் எனப்படுகிறது. இலங்கையிலிருந்து செல்பவர்களின் மீக்காத் “யலம்லம்” என்ற இடமாகும்.



2. **ஹரம் ஷரீப்** :- இது கஃபாவையும், கஃபாவைச் சூழவுள்ள பகுதிகளையும் குறிக்கும். இங்கு ஹாஜிகள் கஃபாவை தரிசித்து தவாபு செய்வார்கள்.



3. **முஸ்தலிபா** :- இங்கு துல்ஹஜ் 10ஆம் நாள் இரவு நடுநிசிக்குப் பின் தங்குவது வாஜிபாகும் அத்துடன் ஷைத்தானுக்குக் கல்லெறிவதற்காக ஹாஜிகள் இங்கேயே கற்களைப் பொறுக்கிக்கொள்வர்.



4. **மினா** :- இங்கு ஹாஜிகள் துல்ஹஜ் 8ஆம் நாள் தங்குவர். பின்னர் 10, 11, 12ஆம் நாட்களில் தங்கியிருந்து ஷைத்தானுக்குக் கல்லெறிவர். இங்குதான் குர்பானியும் நிறைவேற்றப்படும்.



5. **ஸபா,மர்வா** :- இது கஃபாவுக்கு அண்மையில் உள்ளது. ஸஃ எனப்படும் தொங்கோட்டம் ஓடும் கடமை இங்கு நிறைவேற்றப்படுகின்றது.



6. **அரபா** :- இது ஹஜ்ஜில் முக்கியத்துவம்வாய்ந்த ஓர் இடமாகும். இங்கு தங்குவது ஹஜ்ஜின் கடமைகளுள் ஒன்றாகும். இங்கு எல்லோருக்கும் பொதுவான ஒரு பேருரை இடம்பெறும்.



7. **ஸம்ஸம்** :- இது மக்காவில் அமைந்துள்ள ஒரு நீர் ஊற்றாகும். கஃபாவுக்கு அண்மையில் அமைந்துள்ள இதன் நீரை அருந்துவது ஸன்னத்தாகும்.



8. **மகாமூ இப்றாஹீம்** :- இது கஃபாவிற்கு அருகில் அமைந்துள்ள நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதங்கள் பதிந்துள்ள கல் உள்ள ஓர் இடமாகும். இங்கு தவாபின் பின்னர் இரண்டு ரக்அத் தொழுவது ஸன்னத் ஆகும்.



9. **ஹஜ்ரூல் அஸ்வத்** :- இது சவர்க்கத்திலிருந்து கொண்டு வரப்பட்டு கஃபாவின் சவரில் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லாகும். தவாபை ஆரம்பிக்கும் போது இதைத் தொட்டு முத்தமிடுவது அல்லது சைகை காட்டுவது ஸன்னத்தாகும்.

10. **மஸ்ஜிதுந் நபவி** :- இது மதீனாவில் உள்ளது. ஒரு முஸ்லிம் புனித யாத்திரைக்காக மஸ்ஜித்துல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பள்ளி வாயல்களுக்கு செல்ல முடியும். மஸ்ஜித்துல் ஹராமில் தொழப்படும் ஒரு தொழுகைக்கு ஒரு இலட்சம் மடங்கு நன்மை கிடைப்பது போல் மஸ்ஜிதுன் நபவியில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகைக்கு ஆயிரம் மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன. அங்குள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்தைத் தரிசித்து ஸலாம் கூறுவது ஸுன்னத்தாகும்.



பயிற்சிகள்

- 1 பின்வருவன சரியாயின் (✓) எனவும் பிழையாயின் (×) எனவும் அடையாளமிடுக.

- அ. முறைப்படி ஹஜ் செய்தவரை வறுமை பீடிக்காது. ()
- ஆ. முஸ்தலிபாவில் கல்லெறியும் வணக்கம் நிறைவேற்றப்படும். ()
- இ. ஹஜ்ஜின் போது அரபா மைதானத்தில் தங்குவது கடமையாகும். ()
- ஈ. மகாழு இப்நாஹீம் எனுமிடத்தில் தொழுது பிரார்த்திப்பது தடுக்கப்பட்டதாகும். ()
- ச. ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து இஹ்ராம் கட்டும் இடம் மீக்காத் எனப்படும். ()

சுருக்கமான விடை தருக.

1. ஹஜ்ஜின் போது நிறைவேற்றப்படுகின்ற கிரிகைகளை ஒழுங்கு முறையில் எழுதுக.
2. ஹஜ்ஜின் மூலம் கிடைக்கும் இம்மை, மறுமைப் பயன்கள் ஐந்தினைப் பட்டியற்படுத்துக.